[1982 ஏப்ரல் 1

திரு. என். எஸ். வி. சித்தன் : என்ன சொல்கிறார் என்று கேளுங்களேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் 233 உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. முன் வரிசையிலே இருக்கிற தலைவர்கள் சொல்லட்டும்.

திரு. இல. பலராமன் : நீங்கள் கொடுத்திருப்பது தப்பான ரூலிங் என்று சொல்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, காமராஜரை மென்ஷன் செய்திருக்கிறீர்கள். 'இந்த அவையிலே ஓமந்தூரார், காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் இருந்தார்கள். நீங்கள் காங்கிரஸ்காரர்கள். நீங்கள் ஒரு வழிமுறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பதில் சொல்லவில்லை. என்று சொன்னீர்கள். ஆனால் மாண்புமிகு பெருந்தலைவர் அவர்கள்—' நல்லசிவன் என்று கருதுகிறேன். அவர் குற்றச்சாட்டு சொன்னபொழுது—இருந்து அவரே பதில் சொன்னார் என்பதை இந்த அவைக்கு நினைவுபடுத்துகிறேன்.

டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, நான் தொடர் கூட்டம் என்றதை நீங்கள் டெக்னிக்கலாக எடுத்துக் கொள்ளாமல் இந்த 6-ஆம் தேதிக்குள்ளாக என்று எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத்தலைவர் : நாளைக்கே அலுவல் ஆய்வுக் குழுவைக் கூட்டுகிறேன்., நீங்களே வந்து பேசலாம்.

THIRU N.V.N. SOMU : I am on a point of order, Sir.

MR. SPEAKER : I am not permitting any point of order now The Hon'ble Member will please resume his seat.

திடீரென்று 234 உறுப்பினர்களும் எழுந்து கொண்டால் என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்.

திரு. என். வி. என். சோமு : * * * * *

என்று சொன்னாரே, அமைச்சர்.....................

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதெல்லாம், எடுத்தாயிற்று, அவைத் குறிப்பிலே இல்லை.

5. அறிக்கை அளித்தல்.

(அ) விதி 106-ன் கீழ் முதல் அமைச்சரின் அறிக்கை.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் சார்பாக இந்த விளக்க அறிக்கையை இந்த அவைமுன் வைக்கிறேன்.

ஓய்வுபெற்ற ஐ. ஜி. திரு. ஆர். என். மாணிக்கம் என்பவர் ஜஸ்டிஸ் இராமமூர்த்தி கமிஷனில் தாக்கல் செய்த உறுதி மொழிப் பத்திரத்தைக் குறித்து சமீபத்தில் சில நாளேடுகளில் வெளிவந்த

TRUTH ALONE TRIUMPHS

செய்திகள் பற்றி சில உறுப்பினர்கள் இந்த அவையில் குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் இந்த அவைக்கு விளக்கம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

திரு. ஆர். என். மாணிக்கம் அவர்களின் உறுதிமொழிப் பத்திரத்தில் அவர், என்னையும் சட்ட அமைச்சரையும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரையும் ஈடுபடுத்தி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கின்றார். செய்தித்தாள்களில் வந்துள்ள அறிக்கைகளின்படி, திரு. எம். ஜி. சக்கரபாணியும் அவரது இரண்டு மகன்களான திருவாளர்கள் சுகுமாரனும், பாலனும், சாராயக் கலவை ஆலைக்கான உரிமம், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுவகைகள் மொத்த விற்பனை உரிமம், சென்னை மாநகரிலும் மற்ற சில இடங்களிலும் சாராய மொத்த விற்பனை விநியோக உரிமம் ஆகியவைகளைப் பெற்று தருவதாக வாக்களித்து ரூபாய் 10,75,000 பெற்றுக் கொண்டதாகவும், இந்தத் தொகைகள் சட்ட அமைச்சர் திரு. பொன்னையனிடமும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. விஜயசாரதியிடமும் கொடுக்கப்பட்டதாகவும், அந்த அமைச்சர்கள் அதைப் பெற்றுக் கொண்டதாகவும், அத்தொகை முதலமைச்ருக்குக் கொடுக்கப்படும் என்றும், அவர் தேவையான உரிமத்தை வழங்க ஆணையிடுவார் என்றும், அமைச்சர்கள் திரு. பாலனிடம் கூறியதாக திரு. ஆர். என். மாணிக்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். திரு. சுந்தரமூர்த்தி என்கிற ஒருவரும், திரு. ரவீந்திரநாத் என்கிற ஒருவரும் என்னைச் சந்தித்து, இந்த விஷயத்தை முடிக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டதாகவும், என்னிடம் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9-ஆம் நாளிட்ட கடிதம் ஒன்றை கொடுத்ததாகவும், நான் இந்த விஷயத்தை முடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூடச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தானும் தனது மகன்களும் பெற்றுக் கொண்ட பணம், முதலமைச்சருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று திரு. எம். ஜி. சக்ரபாணி, திரு. ஆர். என். மாணிக்கத்திடம் கூறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்த உறுதிமொழிப் பத்திரத்திற்குப் பொருத்தமான பதில் முறையாக சம்பந்தப்பட்ட மன்றத்திற்குத் தரப்படும் என்றாலும், இம் மாமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, உண்மை நிலையை அவைக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

என் மீதும், சட்ட அமைச்சர் திரு. சி. பொன்னையன் மீதும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் திரு. விஜயசாரதி மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க, உண்மைக்குப் புறம்பானவை என்றும், சிறிதும் ஆதாரமற்றவை என்றும், முற்றிலும் தவறானவை என்றும் இந்த அவையின் முன்பு வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன்.

சாராயக் கலவை ஆலைகள், சாராய மொத்த விற்பனை, இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மது மொத்த விற்பனை முதலியவற்றிற்கான உரிமங்கள் தகுதியின் அடிப்படையிலும், விதிகளுக்கு உட்பட்டும், மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையரால் கொடுக்கப்படுகின்றன என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

எனக்கும், என் தமையனார் குடும்பத்திற்கும் இடையே எத்தகைய தொடர்பு இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கடந்த 1981-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 28 ஆம் நாளிட்ட ''அண்ணா'' செய்தித் தாளிலும், 1981-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29-ஆம் நாளிட்ட ''தினத்தந்தி'' செய்தித் தாளிலும் வெளியிடப்பட்ட எனது அறிக்கையை இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அது பின்வருமாறு.

தமிழக மக்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் முக்கிய அறிவிப்பு

என்னுடைய பெயரைப் பயன்படுத்தி என் தமையனாரின் (எம். ஜி. சக்கரபாணியின்) பிள்ளைகள் சிலரும், வேறு சிலரும் என் ஆசிபெற்றதாகக் கூறி, பல நிறுவனங்களில் உள்ள பதவிகளுக்குப் போட்டியிடுவதாகவும், இன்னும் சில செய்திகளும் வருகின்றன. அப்படி யாரையும் தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கவுமில்லை, ஆசி கூறவும் இல்லை என்பதையும், அவர்களோடு எந்தவிதத் தொடர்பாவது வைத்துக்கொண்டு எந்தச் செயலில் ஈடுபட்டாலும், அதன் முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டிவரும் என்பதையும் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்,

(ஒப்பம்) எம். ஜி. இராமச்சந்திரன்.

இந்த என்னுடைய அறிக்கைக்குப் பின்னர் 1981-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29 ஆம் தேதியில் என்னுடைய தமையனார் குடும்பத்தின் சார்பில் எனது தமையனாரின் மகன் எனக்கு எதிராக வெளியிட்ட அறிக்கைப் பற்றியும் நாடறியும். அவரது அறிக்கை பலநாளேடுகளில்குறிப்பாக, தினகரன், எதிரொலி, மாலை முரசு போன்ற நாளேடுகளில் முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்தப்பட்டதையும் இந்த நாடு அறியும். அந்த அறிக்கையையும் இந்த மன்றத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

மாலை முரசு 29—3—1981, சென்னை.

''எனது தந்தை எம். ஜி. சக்கரபாணியின் தம்பியும், இன்றைய தமிழக முதல்வருமான எம். ஜி. இராமச்சந்திரன், எங்கள் குடும்பத்தைப் பற்றி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

1982 ஏப்ரல் 1] [டாக்டர் இரா. நெடுஞ்செழியன்]

அதில் என் உடன்பிறப்புகளில் (சகோதரர்கள்) சிலருக்கு பதவி ஆசை இருப்பது போலவும் அதற்கு அவரது ஆசி உண்டு என்று நாங்கள் நினைப்பது போலவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் யாரும் எந்தக் கட்சி பதவியிலும், ஆட்சி பதவியிலும் இருந்ததும் இல்லை—அந்த மாதிரி ஆசையும் எங்களில் யாருக்கும் இல்லை.

முதல்வர் தெரிவித்திருப்பது போல் எனது தமையனார் எம்.சி. சந்திரன், சென்னை தியாகராய கல்லூரி டிரஸ்ட் பதவிக்கு சில அ.தி.மு.க. நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் நிற்க நேர்ந்தது.

இந்த இக்கட்டான நிலை ஏற்படும் என்று தெரிந்து இருந்தால் பதவிக்கு நிற்பதற்கு நாங்கள் ' 'கிளி ஜோதிடம்' ' பார்த்திருப்போம். நேற்றைய முதல்வரது அறிக்கையைப் பார்த்த பிறகுதான் ஆசி பற்றிய செய்தி எனது தமையனாருக்கு தெரிய வந்தது.

(முற்பகல் 11-10)

ஆகவே எங்களது குடும்பத்தை தர்ம சங்கடத்தில் உண்டாக்கிய அந்தபதவிக்கு என் தமையனார் போட்டியிடவில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் மறுப்பு அறிக்கையாக, இன்றைய தமிழக முதல்வருக்கும், தமிழக மக்கட்கும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.' '

எனது தமையனார் மகன்களைப் பற்றி நான் 28-3-1981 இல் வெளியிட்ட அறிக்கையும், எனக்கெதிராக எனது தமையனார் குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையும், பல பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் கொடுத்து பரவலாக விளம்பரமாகியிருந்தபோதிலும், இத்தகைய அறிக்கைகள் வெளிவந்த சில தினங்களுக்குப் பின்னால் ஏப்ரல், மே மாதங்களில் முன்னாள் ஐ.ஜி. திரு. ஆர். என். மாணிக்கத்திற்குத் தொடர்பான சிலர் என் தமையனாரின் குடும்பத்தாரை அணுகி, அவர்கள் மூலம் என் உதவியைப் பெற முயன்றார்கள் என்பது நம்பத் தகாததாகவும், வேடிக்கையானதாகவும் ஒரு கற்பனைக் கூற்று போன்றும் உள்ளது.

ஒருவேளை அவ்வாறு எவரேனும், எனது தமையனாரின் குடும்பத்தாரின் மூலமாக என்னுடைய உதவியைப் பெற முயற்சி செய்திருந்தார்கள் என்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது போல், அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டியவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

[டாக்டர் இரா. நெடுஞ்செழியன்] [1982 ஏப்ரல் 1

நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்ற பிறகு என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி, என் தமையனார் குடும்பத்தினராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, நான் எத்தகைய பொறுப்போடு செயலாற்றி வருகிறேன் என்பதை என்னுடைய இந்த அறிக்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். திரு. ஆர். என். மாணிக்கம் கூறியவை பற்றிய செய்தி வெளியானவுடன் அதைப் பற்றி சட்ட அமைச்சரிடமும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சரிடமும் விசாரித்தேன். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் இந்த அமைச்சர்கள் எனது தமையனார் திரு. எம். ஜி. சக்கரபாணி அவர்களின் மகன் திரு. பாலன் அவர்களோ அல்லது வேறு எவரோ சாராயக் கலவை சாராயம் மற்றும் இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மது வகைகள் மொத்த விற்பனை ஆகியவற்றிற்காக உரிமங்கள் கோரி தங்களை எப்போதுமே யாருமே அணுகியதில்லை என்றும் எந்தவித பணமும் அதற்காக யாரிடமும் கேட்டதில்லை என்றும் யாரும் இது சம்பந்தமாக எந்தவித பணத்தையும் தங்களிடம் தந்ததில்லை என்றும் முதல்வரிடம் பணத்தைக் கொடுத்து உரிமங்கள் கிடைக்க ஆவன செய்வதாக எவரிடமும் எதுவும் கூறியதில்லை என்றும் அவர்களுக்கும் இந்த புகார்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்றும் தீர விசாரித்தபின் அந்த அமைச்சர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

அந்த அமைச்சர்களும் இவை குறித்து தங்களது விளக்கத்தை அவைக்கு அளிப்பார்கள்.

இந்த நிலையில் சட்ட அமைச்சர் திரு. சி. பொன்னையனும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. விஜயசாரதியும் எனக்குக் கொடுப்பதற்காகப் பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்று இப்போது சொல்வதும் எனக்கு இந்தப் பணம் கொடுக்கப்பட்டது என்று கூறுவதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும், அவதூறானதும், வேண்டுமென்றே என்னுடைய பெயருக்கும் எனது சக அமைச்சர்கள் பெயருக்கும் ஊறு விளைவிக்க முயற்சிப்பதும் ஆகும்.

சாராயக் கலவை ஆலை உரிமம் மற்றும் சாராயம் மற்றும் மது வகைகள் மொத்த உரிமம் ஆகியவற்றிற்கான உரிமங்கள் வழங்குவதில் எந்தக் கட்டத்திலுமே எப்போதுமே நான் தலையிட்டதில்லை என்பதையும் எனது தமையனார் திரு. எம். ஜி. சக்கரபாணி அவர்களோ அல்லது அவரது மகன்களோ அல்லது அவர்கள் சார்பில் எந்த அமைச்சரோ எவருக்கேனும் மேற் குறிப்பிட்ட எவ்வித உரிமமும் கொடுக்குமாறு என்னை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என்றும் என்னை அணுகியதில்லை

என்பதையும் மேற்கண்ட விஷயத்தில் உரிமம் வழங்க எனக்கு அமைச்சர்களின் மூலம் பணம் கொடுத்ததாகக் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் அவதூறானதும் ஆகும் என்பதையும் இம்மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன்.

கடந்த 1981 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9 ஆம் நாள் அன்று திரு. சுந்தரமூர்த்தி, திரு. ரவீந்திரநாத் என்பவர்கள் என்னைச் சந்தித்து கடிதம் ஒன்றினைக் கொடுத்ததாகவும் பிரச்சினையை முடித்து வைக்குமாறு என்னிடம் கேட்டதாகவும் நான் அதற்கு ஒத்துக் கொண்டதாகவும் திரு. ஆர். என் மாணிக் கத்தின் உறுதி மொழிப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுவது சிறிதும் ஆதாரம் அற்றதும் உண்மைக்குப் புறம் பானதும் ஆகும்.

இந்த உண்மைக்குப் புறம்பான அவதூறான குற்றச்சாட்டுக் களைச் சுமத்தும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட மன்றத்தில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இம் மாமன் றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(ஆ) விதி 106 இன் கீழ் கூட்டுறவு-சட்ட அமைச்சரின் அறிக்கை.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, 106 (1) இன் கீழ் இவ்வறிக்கையை அவைக்கு அளிக்கின்றேன்:

ஓய்வு பெற்ற ஐ.ஜி. திரு. ஆர். என். மாணிக்கம் என்பவர் ஜஸ்டிஸ் திரு. இராமமூர்த்தி கமிஷனில் தாக்கல் செய்த உறுதி மொழிப் பத்திரத்தைக் குறித்து சமீபத்தில் சில நாளேடுகளில் வெளிவந்த செய்திகள் பற்றி, சில உறுப்பினர்கள் இந்த அவையில் குறிப்பிட்டார்கள். அதுபற்றி இந்த அவைக்கு விளக்கம் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள்.

திரு. ஆர். என். மாணிக்கம் அவர்களின் உறுதிமொழிப் பத்திரத்தில் அவர், முதல்வர் அவர்களையும், என்னையும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரையும் ஈடுபடுத்தி, ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுக்களைக் கூறியிருக்கின்றார். செய்தித்தாள் களில் வந்துள்ள அறிக்கைகளின்படி, திரு. எம்.ஜி. சக்கரபாணியும் அவரது இரண்டு மகன்களான திருவாளர்கள் சுகுமாரனும், பால னும், சாராயக் கலவை ஆலைக்கான உரிமம், இந்தியாவில், தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் மொத்த விற்பனை உரிமம், சென்னை மாநகரிலும் மற்ற சில இடங்களிலும் சாராய